



TIST
The International Small
Group & Tree Planting
Program

If a tree is treated as a living organism, with an understanding of its vital functions, it will be a constant source of profit and pleasure to men. – N.T.Mirov

மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றையும் நம்மைப் போல் ஒரு ஜீவராசியாக பாவித்தால், மனிதர்களாகிய நமக்கு நிறைந்த இன்பமும் நன்மையும் ஏற்படும். - என்.டி.மிரோவ்

CHEZHUMAI ©

Building Up – Don't Miss The Blessing For Your Group!

Building Up, one of the TIST Small Group Best Practices, is a very important part of your small group weekly meeting. Each member in the group can build up the other members in the group.

Each person in your small group brings his or her own special talents, gifts and insights to the group. Sadly, human beings are far more accustomed to giving and receiving criticism rather than praise. Through the practice of Building Up, group members train their eyes to see, ears to hear, and tongues to speak the good they see in others. One of the wonderful things that happens in the small group is recognizing, sharing and using your group members' talents through practicing Building Up.

செழுமை ©

கட்டி எழுப்புதல் (ஒற்றுமை வளர்த்தல்) - இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

கட்டி எழுப்புதல், இது TIST-ன் சிறுகுழுக்களின் சிறந்த பயிற்சி முறையாகும். ஒற்றுமை வளர்ப்பது வாரக் கூட்டத்தின் மிக முக்கிய அம்சமாகும். குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மற்ற உறுப்பினர்களை ஊக்குவித்து சிறுகுழுவின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. மற்றவர்களுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவது மனித இயல்பாகும். ஆனால் ஒற்றுமை வளர்ப்பதின் மூலம் மற்றவர்களின் குறைகளை சுட்டுவதை தவிர்த்து அவர்களுடைய தனித்தன்மையை கண்டறியலாம். இதனால் குழுவிற்கு நன்மை ஏற்படும்.



TIST

There are two steps of Building Up:

1. At the end of each meeting every member of the group says one specific, positive statement to the servant leader about his or her leadership of that meeting. Instead of making a general statement, like “You did a great job,” it should be a specific statement about an observable behavior of the leader such as, “You came to greet me, when I



Node Meeting / நோட் கூட்டம்

arrived, and I really felt welcome ” or “I really liked how you encouraged us all to speak, but also kept the discussion moving.” or “You pointed out something that was going very well in the meeting.”

Everyone in the group gives Building Up to the servant leader. This is not optional. Each group member’s Building Up must be different than what has been said by other group members. Some groups also give Building Up to the co-leader.

2. In addition, any member of the group may identify a special gift he sees in the leader. For example: “You have a gift of encouragement. I saw it when you spoke to Shanti. I’d like to see more of that.” This is optional.

ஒற்றுமையை வளர்க்க இரண்டு வழிமுறைகள் :

1. ஒவ்வொரு வாரக் கூட்டத்தின் போதும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட சிறந்த கருத்துக்களை கூட்டத் தலைவரிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு கருத்தை வெளியிடாமல், கூட்டத்தலைவரின் தன்மையை பற்றிய கருத்தை வெளியிடலாம். உதாரணமாக, “என்னை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றோ அல்லது “தங்களின் ஊக்குவிக்கும் திறன் மிக அருமை” என்றோ அவரைப் பாராட்டலாம். அதே சமயம் கூட்டம் தடைபடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையை பேணுவதற்கு கூட்டத் தலைவரையோ அல்லது உப தலைவரையோ நாடலாம். இவ்வாறு ஊக்குவித்து ஒற்றுமையை பேணும் விதம் ஒவ்வொரு குழுவிற்கும் இடையே மாறுபட்டிருக்க வேண்டும். தலைவரிடம் உள்ள தனித்தன்மையை குழு உறுப்பினர்கள்

யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். உதாரணமாக, “தங்களின் ஊக்குவிக்கும் தன்மை மிக அற்புதம். இதை தாங்கள் சாந்தியிடம் பேசியதை வைத்து அறிந்து கொண்டேன். இது போல தங்களின் தன்மையை அவ்வப்போது வெளிப்படுத்துங்கள்,” என கூறலாம்.

2. கூட்டத் தலைவர் உறுப்பினர்களின் கருத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆரம்பக் காலத்தில் இப்பயிற்சி கடினமாக தோன்றினாலும் உறுப்பினர்கள் அதை கண்டிப்பாக கடைப்பிடிப்பதின் மூலம், தங்களிடையே கூட்டத்தின் நாளை எண்ணி எதிர்பார்ப்பும் ஆவலும் கூடும்.



In response to Building Up, that week's servant leader just says, "Thank you" after each group member's specific, positive statement. There is no discussion about how it could have been done better, or differently. Sometimes this is awkward at first. Be sure to stick with it. When the small group becomes accustomed to Building Up, everyone looks forward to this part of the meeting.



சுழலும் தலைவர்

பதவி மூலம், எல்லா உறுப்பினர்களுக்கும் ஒற்றுமையை பேண வாய்ப்பு கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல சுழலும் தலைவர் பதவியினால் ஏற்படும் முக்கியத்துவத்தை உறுப்பினர்கள் உணராவார்கள். ஒவ்வொரு தலைவரும் முந்தையவரை கொண்டு இதன் முக்கியத்துவத்தை அவர்களும் உணர்ந்து, குழுவிற்கும்

உணர்த்துவார்கள்.

With Rotating Leadership, each week a new leader will receive Building Up. As the weeks go by, the whole group learns what that group thinks is important in servant leadership. The next leaders will benefit from what they have heard in Building Up the previous leaders and know what the group thinks is important in being a servant leader.

தலைவர் மட்டுமல்லாமல் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுமே இதனால் பயன் பெறுவார்கள். உறுப்பினர்களிடையே கூட்டத்தின் போது எதிர்பார்ப்பும் ஆர்வமும் உருவாகும். மற்றும் உறுதியான மனநிலையோடு நல்ல முன்னேற்றங்களை காண வழி வகுப்பார்கள். ஒற்றுமையை வளர்ப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக் கூடியதாகும்.

The whole group, not just the leader, benefits from the practice of Building Up. Group members have an attitude of expectancy and eagerness as they begin to look for positive traits and actions during the meeting. Building Up is a double blessing!

சிறந்த பயிற்சி முறைகள்

Best Practices

- Allow five minutes at the end of each meeting for Building Up.
- In early weeks, group members should remind each other so they can be looking for the positive.
- Begin Building Up by saying something like: "I really liked how you . . ."
- Every group member says a different Building Up statement to the leader.
- The recipient must only say, "Thank you" and not get into any discussion about it.
- Never allow negative messages or criticism disguised as a compliment.
- Identify any gift in the servant leader that you think could be brought out more.



- ஒவ்வொரு கூட்டத்தின் கடைசி ஐந்து நிமிடத்தை இதற்காக ஒதுக்க வேண்டும்.
- ஆரம்பக் காலத்தில் உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே இதைப் பற்றி நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
- நல்ல புதிய கருத்துக்களை ஒற்றுமையை வளர்க்க வெளிப்படுத்தி வேண்டும்.
- ஒவ்வொரு உறுப்பினரும் வித்தியாசமான கருத்துக்களை கூற வேண்டும்.
- தலைவர் அதைப்பற்றி மேலும் விவாதங்களை அக்கூட்டத்தில் தவிர்த்து நன்றி மட்டும் சொல்லலாம் அது மட்டுமல்லாமல் அவற்றை குறித்து கொள்ளலாம்.
- குற்றங்களை குறைகளையோ சுட்டிக்காட்டுவதை தவிர்க்க வேண்டும்.
- தலைவருடைய தனித்தன்மையை கண்டறிய முயல வேண்டும்.



Cauvery and Roja Small Group of Chittoor and Nandimedu

Chittoor village has been in constant drought due to shortfall of rain for more than 10 years. People who have more than 5 acres of land are also under poverty line. Occasional little shower made the villagers go for short time crops like groundnuts, but within a month the crops dry due to lack of water. The TIST program is bringing much needed relief and hope to the grief stricken villagers of Chittoor.

Recently, few villagers of Chittoor have joined TIST Tree Planting Program. They have been united with Cauvery and Roja Small Group of Chittoor and Nandimedu. These two Small Groups have started a huge nursery with more than 70,000 seedlings of curry leaf. The seeds were bought from Salem. 35,000 seedlings are kept at Chittoor and another 35,000 at Nandimedu. All the seedlings are arranged orderly in groups of 1,000. Seedlings are protected well from sunlight by jute coverings, over and above a roof with straw to save from sudden cloudburst. The members say that "Yes, the water scarcity is acute, but still we will save all the seedlings with available little water by spray method. TIST congratulates these two Small Groups for their marvellous start, at the same time, TIST advises them not to trim the trees for commercial purpose and allow the trees to grow to its full height, and to concentrate in growing multiple species of trees as well. The larger a tree grows the more CO2 it reduces from the atmosphere and also it will have a good root system to hold the soil. All the small groups should adhere to this strategy to get good voucher payments.



Cauvery Small Group / காவேரி சிறுக் குழு

சித்தூர் மற்றும் நந்திமேட்டின் காவேரி மற்றும் ரோஜா சிறுக் குழுக்கள்

சித்தூர் கிராமம் கடந்த பத்து ஆண்டுகளாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் கூட வறட்சிக் கோட்டிற்கும் கீழே உள்ளார்கள். எப்போதாவது பெய்யும் மழையை கொண்டு குறுகிய காலப் பயிர்களாகிய நிலக்கடலை பயிர் செய்துள்ளார்கள். ஆனால் தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் பயிர்கள் வாடிவிட்டன. TISTன் செயல்பாடுகள் இப்பகுதி மக்களுக்கு ஒரு பெரிய ஆதரவாக உள்ளது.

கடந்த சில நாட்களில், சித்தூரில் உள்ள ஒரு சிலர் TISTன் மரம் நடும் நிகழ்ச்சியில் சேர்ந்துள்ளார்கள். அவர்கள் சித்தூர் மற்றும் நந்திமேட்டின் காவேரி மற்றும் ரோஜா குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள், இக்குழுக்கள் 70,000 கறிவேப்பிலை கன்றுகளை கைவசம் வைத்துள்ளார்கள். இவை சேலத்தில் இருந்து

கொண்டு வரப்பட்டுள்ளது. 3500 கன்றுகளை சித்தூரில் மீதமுள்ள 35,000 கன்றுகள் நந்திமேட்டிலும் வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் ஆயிரம் ஆயிரமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை தூரிய ஒளியிலிருந்தும், ஏதிர்பாரா மழையில் இருந்தும் நன்றாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது தண்ணீர் தெளித்து கன்றுகள்

வளர்க்கப்படுகின்றன. இக்குழுக்களின் சிறந்த துவக்கத்தை TIST மனமுவந்து பாராட்டுகிறது. அதே சமயம் மரங்கள் வளரும் பொழுது அவற்றை பணத்திற்காக நேர்த்தி செய்யாமல் அவற்றின் போக்கிலேயே வளரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. இதனால் மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை அவை நன்றாக உட்கொள்வதோடு மட்டுமில்லாமல் நன்றாகவும் வேர்ப்பிடிக்கும். அதேபோல் பல்வேறு வகையான மரங்களை வளர்க்கவும் கேட்டுக் கொள்கிறது. எல்லா குழுக்களும் தங்களின் வவுச்சரின் ஊதியத்தை பெற இவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.



Saraswathy Small Group of Kandoor

காந்தூரின் சரஸ்வதி சிறுக்குழு

Ranganathan, one of the members of Jasmin Small Group of Molachur has introduced a new Small Group to TIST, which was registered on 31.07.2004 as Saraswathy Small Group with seven members.

This small group is the first one to start tree planting in a vast way at Kandoor. Presently, they have few hundred seedlings of drumstick and agathai in polythene bags. Total land area owned by this group is seven acres. The awareness of planting trees to get rainfall has enforced them to dedicate all their dry land for planting trees. The members of this Small Group are confident in showing a minimum of 5000 seedlings by end of August 2004. While TIST congratulates Jasmin Small Group for introducing a new small group, it welcomes / advices all the members of every Small Group to introduce at least 2 new Small Groups, which will result in TIST implementing various beneficial schemes.

Sakthi Small Group of Sokandi

This Small Group was registered on 15.06.2003 under TIST Program. Before joining TIST the members of this small group were involved in cultivation of fruits and selling them at the Sungvachatiram market. When the TIST Officials approached Sokandi Village for recruiting Small Groups, the villager's fruit trade was almost at standstill due to short in rainfall.



Some Members of Saraswathy Small Group / சரஸ்வதி சிறுக்



Sakthi Small Group / சக்தி சிறுக் குழு

மொளசுத்தூரின் ஜாஸ்மின் சிறுக்குழுவை சேர்ந்த திரு. ரங்கநாதன் TISTற்கு ஒரு புதிய சிறு குழுவை அறிமுகப்படுத்தியுள்ளார். இக்குழு கடந்த 31/07/04 அன்று ஏழு உறுப்பினர்களுடன் சரஸ்வதி சிறுக்குழு என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குழு காந்தூரில் பெரிய அளவில் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளது. தற்பொழுது அவர்களின் கைவசம் முருங்கை மற்றும் அகத்தியின் நூற்றுக்கும் மேற்பட்ட நாற்றுக்கள் உள்ளன. இக்குழுவிடம் மொத்தம் ஏழு ஏக்கர் நிலம் உள்ளது. மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி அவர்களை தங்களின் மொத்த நிலத்தையும் மரம் நடுவதற்காக அர்ப்பணிக்க வைத்துள்ளது. இக்குழு ஆகஸ்ட் இறுதிக்குள் 5000

நாற்றுக்களையாவது நட்டு விட வேண்டும் என தீவிரமாக உள்ளது. சரஸ்வதி சிறு குழுவை அறிமுகப்படுத்தி வைத்தற்காக ஜாஸ்மின் குழுவை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் மற்ற குழுக்களும் மேலும் சிறு குழுக்களை அறிமுகம் செய்ய வேண்டி TIST கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல நல்ல பயனுள்ள திட்டங்களை TIST அறிமுகப்படுத்தும்.

சோகண்டியின் சக்தி சிறுக்குழு

இக்குழு கடந்த 15/06/2003 அன்று TIST-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் குழுவில் சேர்வதற்கு முன் பழங்களை பயிர் செய்து சுங்கவாசத்திர சந்தையில் விற்று வந்தார்கள். TIST-ன் அதிகாரிகள் சோகண்டியில் நுழைந்த பொழுது இவர்கள் பழ வியாபாரம் மழையில்லா காரணத்தினால் கிட்டத்தட்ட முடங்கி கிடந்தது.





Sakthi Small Group / சக்தி சிறுக் குழு

Now, after joining TIST, Sakthi Small Group have started planting multiple species of trees like Drum Stick, Neem, Teak, Goava, and Orange. These new trees are planted in between their earlier distantly planted mango trees. 252 Teak Trees are planted separately in an area of 3,200 sq.ft. Presently, they have 325 Drum Stick, 126

Neem, 252 Teak, 35 Mango, 13 Guava and 7 Orange. All in total they 758 trees of one-year-old growth. This group leader has promised to start a nursery with minimum 2,000 seedlings of some different kind of species. The strategy of TIST is that, "every small group is to plant multiple species of trees", and this Sakthi Small Group is an example for it.

Gratified Letter from Paranthaman of Ganga Small Group, Chittoor

All the activities carried out by the villagers/farmers for TIST Program is beautifully photographed and include in the Chezhumai (TIST monthly News Letter) along with the write-up on villager activities for TIST. We are happy to see what we (villagers/farmers) have done and this also encourages us more.


G.Paranthaman
Ganga Group

TISI - ல் சேர்ந்த பிறகு, இக்குழு முருங்கை, வேம்பு, கொய்யா, ஆரஞ்சு போன்ற பல்வேறு வகையான மரங்களை நடவு செய்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே பயிரிட்டிற்கும் மாமரங்களுக்கும்இடையே இம்மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. 3200 சதுர அடியில் 252 தேக்கு மரங்கள் நடட்டுள்ளார்கள். 325 முருங்கை மரங்களும், 126 வேம்பு மரங்கள், 252 தேக்கு மரங்களும், 35 மாமரங்கள், 13 கொய்யா மற்றும் 7 ஆரஞ்சு மரங்களும் இப்போது வளர்ந்துள்ளன. கடந்த ஒரு வருட காலத்தில் இவர்கள் மொத்தம் 758 மரங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளார்கள். இக்குழுவின் தலைவர் 2000 நாற்றுக்களுடன் ஒரு புதிய பண்ணை அமைக்க உத்தரவாதம் தந்துள்ளார். எல்லா சிறுகுழுக்களும் பல்வேறு வகையான மரங்களை வளர்ப்பதே, TIST-ன் நோக்கமாகும். இதற்கு சக்தி சிறுகுழு ஒரு சிறந்த உதாரணமாகும்.



Sakthi Small Group / சக்தி சிறுக் குழு

சித்தூரின் கங்கா சிறு குழுவுடன் இருந்து, திருப்தி தரும் கடிதம்



Massive addition of Seedlings in last two month

Sl.No	Small Group	Species (Seedlings)	No. Present
1	Chandiran of Mel Kodungular	Casuarina	80,920
2	Cauvery of Chittoor	Curry Leaf	35,000
3	Roja of Nandimedu	Curry Leaf	35,000
4	Sindhukavi of Chittoor	Agathai	750
		Cotton	250
		Neem	200
		Eucalyptus	5795
		Teak	5
		Casuarina	7000
5	Yamuna of Chittoor	Casuarina	15300
		Eucalyptus	26125
TOTAL			2,06,345

Node Schedule

Nodes are the only place where every member of a Small Group gets opportunity to meet all the members of the other Small Groups of their village. There is enormous opportunity to gain knowledge from the other Small Groups and good training on various activities of Tree Planting Program from the TIST Coordinator. Every Small Groups members can utilise the Node for the following purpose :

1. Your monthly SGMR can be handed over to the TIST Coordinator
2. Your monthly News Letter (CHEZHUMAI) can be collected from the TIST Coordinator
3. Knowledge can be shared
4. You can make a request for training on Tree Planting Programme and get trained on the same
5. Your Voucher (once in three month) can be collected from the TIST Coordinator

TIST advises all the Small Group Members to participate in all their Node Meet in full strength and utilise the facilities provided to the full extent.

TIST India

Mr. Prabakar Srinivasan, Project Manager
Mr. A. Joseph, TIST Coordinator and Correspondent

கடந்த இரண்டு மாதங்களில் சேர்க்கப்பட்ட நாற்றுக்கள்

எண்	சிறுகுழு	வகை	எண்ணிக்கை
1.	மேல்கொடங்கலூரின் சந்திரன் குழு	சவுக்கு	80,920
2.	சித்தூரின் காவேரிக் குழு	கறிவேப்பிலை	35,000
3.	நந்திமேட்டின் ரோஜாக் குழு	கறிவேப்பிலை	35,000
4.	சித்தூரின் சிந்துக்காவிக் குழு	அகத்தி	750
		பருத்தி	250
		வேம்பு	200
		தைலம்	5795
		தேக்கு	5
		சவுக்கு	7000
5.	சித்தூரின் யமுனாக் குழு	சவுக்கு	15,300
		தைலம்	26125
	மொத்தம்		2,06,345



Sakthi Small Group / சக்தி சிறுக் குழு

நோடு கூட்ட அட்டவணை

தங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவை நோடில் சந்திக்கலாம். அப்பொழுது உறுப்பினர்கள் பயன் உள்ள தகவல்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் TIST ன் பல்வேறு திட்டங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட TIST அதிகாரியிடமிருந்து அறிந்துக் கொள்ள முடியும். சிறுக்குழுக்கள் நோடில் நடைபெறும் கூட்டத்தை

பின்வருவனற்றுக்காக பயன்படுத்தலாம்.

1. தங்களின் மாத SGMR யை TISTன் சமர்ப்பிக்க
2. செழுமை மாத செய்திமடல் பெறுவதற்கு
3. கருத்து பரிமாறிக் கொள்ள
4. மரம் நடுவதற்கான பயிற்சி பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் பயிற்சி பெறவும்.
5. மூன்று மாத தவணைக்கான வவுச்சரை பெற்றுக்கொள்ள

சிறுகுழுக்களை தங்களின் முழு பலத்துடன் நோடில் நடக்கு கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு அதில் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு TIST கேட்டுக் கொள்கிறது.

TIST இந்தியா

திரு. பிரபாகர் ஸ்ரீனிவாசன், திட்ட மேலாளர்.
திரு. அ. ஜோசப், TIST தொகுப்பாளர் / தாளாளர்



Schedule for Node Meeting						
Node	Villages Covered	Group Center	Day	Session	From	To
Chamundi	Chamundi, El Endathur, Agili	Mel Kodungalur	1 st Sunday 05.09.2004 03.10.2004	Morning	11:00 AM	1:00 PM
Mel Kodungalur	Singapalli, Ulundhai, Mel Kodungalur, Kattukolli	Mel Kodungalur Kunnavakkam	2 nd Tuesday 07.09.2004 12.10.2004	Evening	5:30 PM	7:30 PM
Peruvalayam	Peruvalayam, Melapulam, Mottur	Melapulam	2 nd Saturday 11.09.2004 09.10.2004	Morning	9:00 AM	11:00 AM
Chitoor	KeeraNallur, Chittoor, Nandhimedu, Molachur, Singadivakkam, Marutham, Jambhodi	Molachur	3 rd Sunday 19.09.2004 17.10.2004	Afternoon	3:00 PM	5:00 PM
Kandoor	Sokandhi, Kandoor	Molachur	3 rd Sunday 19.09.2004 17.10.2004	Evening	6:00 PM	8:00 PM
Aandiseruvallur	Vedal, Aandiseruvallur, Kottavakkam, Melpadavur, Seruvallur, Seruvallur- Mettucolony	Vedal	4 th Saturday 25.09.2004 23.10.2005	Afternoon	3:00 PM	5:00 PM

நோட் கட்ட அட்டவணை

நோடு	உட்பட்ட கிராமங்கள்	நோட் மையம்	கிழமை	காலம்	நேரம்	
					முதல்	வரை
சாமுண்டி	சாமுண்டி, எல்.எண்டாத்தூர் அகிலி	மேல் கொடுங்கலூர்	முதல் ஞாயிறு 05.09.2004 03.10.2004	காலை	11.00	1.00
மேல் கொடுங்கலூர்	சிங்கப்பள்ளி உருந்தை மேல் கொடுங்கலூர் காட்டுக்கொல்லி.	மேல் கொடுங்கலூர், குன்னவாக்கம்	இரண்டாவது செவ்வாய் 07.09.2004 12.10.2004	மாலை	5.30	7.30
பெருவளையம்	பெருவளையம், மேலாப்புலம், மோட்டுர்	மேலாப்புலம்	இரண்டாவது சனி 11.09.2004 09.10.2004	காலை	9.00	11.00
சித்தூர்	கீராநல்லூர் சித்தூர் நந்திமேடு மொளச்சூர், சிங்காடிவாக்கம், மருதம், ஜம்போதை	மொளச்சூர்	மூன்றாவது ஞாயிறு 19.09.2004 17.10.2004	மாலை	3.00	5.00
காந்தூர்	சோகண்டி காந்தூர்	மொளச்சூர்	மூன்றாவது ஞாயிறு 19.09.2004 17.10.2004	மாலை	6.00	8.00
ஆண்டிச்சிறு வல்லூர்	வேடல், ஆண்டிச்செருவல்லூர் கொட்டவாக்கம் மேல்பட்டலூர், சிறுவல்லூர், சிறுவல்லூர் மேட்டுக்காலனி	வேடல்	நான்காவது சனி 25.09.2004 23.10.2005	மாலை	3.00	5.00

